



THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

NOTICE.—A person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපරාධකරුවන් අල්ලාගැනීමට පුළුවන්වෙන්නාවූ හෝ හොරබඩුවක් සොයාගැනීමට පුළුවන්වෙන්නාවූ හෝ දැන්වීමක් සාක්ෂි දෙනු ලබනු ලබන ඉන්ස්පෙක්ටර් ජනරාල්තුමාන කිසිකම හැරීමකට තහනම්වනු ලබන බවට සඳහන්ව ඇත. ඒ හොර බඩුවක් සොයා ගැනීමට හෝ සම්බන්ධයෙන් ඔහුට විරුද්ධව පැමිණිලියක් ලබනු ලබන සැකවීමට හිරිසාරව පිරිසරණය කරනු ලබන බවට සඳහන්ව ඇත.

මුද්‍රාණයෙන් පසු අදාළව අල්ලාගැනීමට පුළුවන්වෙන්නාවූ හෝ හොරබඩුවක් සොයාගැනීමට පුළුවන්වෙන්නාවූ හෝ දැන්වීමක් සාක්ෂි දෙනු ලබන ඉන්ස්පෙක්ටර් ජනරාල්තුමාන කිසිකම හැරීමකට තහනම්වනු ලබන බවට සඳහන්ව ඇත. ඒ හොර බඩුවක් සොයා ගැනීමට හෝ සම්බන්ධයෙන් ඔහුට විරුද්ධව පැමිණිලියක් ලබනු ලබන සැකවීමට හිරිසාරව පිරිසරණය කරනු ලබන බවට සඳහන්ව ඇත.

ACCUSED PERSONS WANTED.

DOWEWATTEGEDARA BANDIA; charged with keeping and assisting in the management of a brothel at Merahawatta, Badulla, on April 3, 1902; is a Sinhalese of the Wahumpura caste; religion, Buddhist; age, 45 years; height, 5 ft. 6 in.; make, stout; complexion, brownish; nose, large; teeth, wellset; hair, black, long, and tied in a knot; heard, cut short; birthplace, Hingurugamua in Dambawinipalata; general residence, Hingurugamua; haunts Diyatalawa, Bandarawala, and Malpota; wife and eight children are living at Dowededara in Hingurugamua; brothers-in-law, Koswattegedara Ukka and Pancha; mother, Polgasarawegedara Wattu; is well known to Pancha Duraya of Malpota. The Police Magistrate of Badulla has issued warrant No. 11,002 for his arrest.

POIYA; charged with keeping and assisting in the management of a brothel at Merahawatta, Badulla, on April 3, 1902; is a Sinhalese of the Radawa caste; religion, Buddhist; age, 40 years; height, 5 ft. 6 in.; make, thin; complexion, brown; nose, big; teeth, well set; hair, black and tied in a knot; wears monstaches; birthplace, Malpota in Dambawinipalata; general residence, Malpota; haunts Badulla and Haputale; wife and two children are living at Badulla; foster father, Kiriwathna, is living at Hingurugamua; is well known to Pancha Duraya of Malpota. The Police Magistrate of Badulla has issued warrant No. 11,002 for his arrest.

KAHATTEWELA KIRI BANDA; charged with theft at Udukumburegedara in Kahagolla, Badulla, on April 16, 1902; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, cooly; age, 18 years; height, about 5 ft.; make, thin; complexion, brownish; nose, short; eyes, oval and round; hair, black and tied in a knot; wears no beard; has a scar on one of his legs; birthplace, Kahattewela in Mahapala; general residence, Kahattewela; haunts Balangoda; is single; is well known to B. M. Sudu Banda, Registrar of Mahapalata. The Police Magistrate of Badulla-Haldummulla has issued warrant No. 11,013 for his arrest.

YONNERENNAGE ALLIS SILVA; charged with attempting to commit rape at the 10th milestone, Galle road, on June 9, 1902; is a Sinhalese of the Halagama caste; religion, Buddhist; occupation, cinnamon peeler; age, 21 years; height, 5 ft. make, medium; complexion, black; teeth, well set; eyes, black and round; hair, black and tied in a knot; wears scanty moustaches; birthplace, Lassapitiya, Colombo District; general residence, Kaluwamodara; haunts Pinwatta; is single; relation, Sinda Silva of Lassapitiya; is well known to Monatunge Sedris Silva of Lassapitiya in Moratuwa and to the Police Vidane of Lassapitiya. The Police Magistrate of Panadure has issued warrant No. 12,712 for his arrest.

PARIAN WALLIE; charged with theft of a goat at Division No. 10, Trincomalee, on June 16, 1902; is a Tamil of the Nalawan caste; religion, Hindu; occupation, climber; age, 35 years; height, about 4 ft. 3 in.; complexion dark; mouth, small; teeth, well set and complete; eyes, dark and oval; hair, black and tied in a kudumbi; wears monstaches and whiskers; birthplace, Trincomalee; general residence, Trincomalee, Division No. 10; haunts Palavattoo, Kinniyai, Nachchikuddi; has one child; wife, Walli Ammai; is well known to Police Constable No. 1,721 Ramayah and the Town Headman Carthecasu. The Police Magistrate of Trincomalee has issued warrant No. 1,414 for his arrest.

PODI SINGHO; charged with criminal breach of trust at Smallpass, Colombo, on July 3, 1902; is a Sinhalese; religion, Buddhist; occupation, bread seller; age, about 18 years; height, 5 ft. 4 in.; is fairly well built; complexion, brown; nose, flat; stammers when talking; teeth, in good order; eyes, brown and round; hair, black and cut short; has a big scar on chest; birthplace, said to be Katugastota, Kandy; haunts Mariyakada and Pettah; is single; is well known to Mr. Redlich. The Police Magistrate of Colombo has issued warrant No. 76,409 for his arrest.

LOST, STOLEN, OR STRAYED.

STOLEN.

ON June 27, 1902, from Dignukele estate, Udispattu: 5 zinc plates, height 7 1/2 ft., breadth 2 1/2 ft. (very old). Owner, Mr. S. D. Elaris, Superintendent of Hapugasmulla estate, Udispattu.

On July 1, 1902, from workshop No. 55, Trincomalee street, Kandy: 1 lever carriage clock, 1 Bee timepiece. Owner, Mr. B. Rosayro, watchmaker, Kandy.

On July 3, 1902, from the owner's house at Upper Division, Nayapane, Pussellawa: 12 kambie white vaities, 4 red vaities, 8 white vaities, 2 white coats, 1 old black coat, 4 red handkerchiefs, 3 strings gold beads, 1 gold attyal, 1 pair gold thandati, and Rs. 20 in cash. Owner, Palaniappen, Head Kangany, Nayapane, Pussellawa.

On July 3, 1902, from a shed at Hatale estate, Panwila : an anvil. Owner, Mr. W. J. A. Bird, Panwila.

On July 4, 1902, from the owner's cattle shed at Batagama north : a red bull branded "B B M." Owner, Jayakodiarachchige Don Gabriel Appu of Batagama north.

On July 5, 1902, from the owner's bedroom at Edinburgh crescent, Cinnamon Gardens : 1 pocket-book containing Rs. 45 in notes and Rs. 5 in silver ; 3 solid gold studs ; one or two gold and ivory studs ; 1 square silver locket with a horse shoe and design on one side, also containing a photograph or a lock of hair ; 1 silver pocket knife with a large silver blade and a small steel blade ; 1 metal pencil for marking clothes ; 1 foreign silver coin in the shape of a 25-cent piece. Owner, Mr. John Rogers, Cinnamon Gardens.

On July 6, 1902, from a back verandah at Horton place, Cinnamon Gardens : 1 brown oilcloth table cover, 1 red, white, and black striped table rug, 2 jinrickshaw aprons, 1 electroplated table spoon, 1 electroplated tea spoon. Owner, Mr. Brandis, Cinnamon Gardens.

On July 6, 1902, from the teamaker's bungalow at Pamahos estate, Galaboda : 1 old red blanket, 1 old black alpaca coat, 1 old white towel, 1 wooden box. Owner, Mr. B. Hendree, Pamahos estate, Galaboda.

On July 8, 1902, from a bungalow at Doone Vale estate, Udugama, Galle District : 1 silver lever hunting watch bearing letter "M. P." on back, 1 nickel watch bearing initials "F. H. D." scratched on both sides, 1 oblong silver brooch mosaic (small balls all round about 2 in. long and 3/4 in. wide), 2 pairs scissors (1 pair in the shape of a flying bird, the other an ordinary nail scissor), 1 silverplated lamp with curling tongs, 1 soap bottle (top silverplated), 1 lady's canvas and leather belt, 1 silver buckle on a ribbon belt, and 1 silver thimble. Owner, F. H. Davies.

On July 9, 1902, from Madras Bank office room at Fort : 1 new nickelplated watch and 1 white metal chain. Owner, Mr. W. E. Langby, Madras Bank, Fort.

REFERENCES TO PREVIOUS NOTICES.

CHRISTIAN FERNANDO, advertised for in "Hue and Cry" No. 1,962 of July 4, 1902, has been arrested

M. GABO, advertised for in "Hue and Cry" No. 1,962 of July 4, 1902, has been arrested.

A. DON CHARLES, advertised for in "Hue and Cry" No. 1,962 of July 4, 1902, has been arrested.

W. CHARLES, advertised for in "Hue and Cry" No. 1,962 of July 4, 1902, has been arrested.

KOSSINNAGE ODRIS, advertised for in "Hue and Cry" No. 1,962 of July 4, 1902, has been arrested

දෙපාර්තමේන්තු කරුණුලාභ සොයාගන්නට බහුකරණ අවස්ථා.

කම, දෙවෙනිකොටසේදී බන්ධනාගාර ; මොහු වසී 1902 ක්වු අප්‍රේල් මස 3 වෙනි දින බදුල්ලේ මෙරහවන්සාදී වෙසාගෙන කිසිවක් සහ නිසන්ව උපකාර උපාංග කිසි දෙයකින්ද සොයාගන්නට කරුණුලාභ සිටී. වසුආදායක සිංහල මිනිසෙකන් ; අගම, බුඩාගම ; වයස, අවුරුදු 45යි ; උස, අඩි 5යි ; අහල් 6යි ; ශරීරය, හරහ ; පාව, දුරු ; පාවට හුරු ; නාගේ, ලොකු ; දත්, හරිතාකාරය ; උඩුරැවුණු කිසිවක් ; උපන් ගම, දම්බවිති පලාතේ කිසිකුරුණුව ; සාමාන්‍යයෙන් පදිංචි, කිසිකුරුණුව ; නොගෙනවිට ගැවසෙන තැන්, දිගහලාව, බන්ධනාගාර මල්පොත ; සහිත ලුපි දෙදෙනෙක් කිසිකුරුණුවේ දොවෙදර පදිංචි ; මස්සිනාවරු, කොස්වන්තෙදර උක්කා සහ පුත්තා ; මේ, පොල් ගස්සැරවෙදර වන්ත ; මල්පොත පුත්තා දරණ මොහු කොදුකාර අදහනවාය. බදුල්ලේ පොලීස් නඩුකාර තැන විසින් මොහු ඇල්ලීම පිණිස අඩික 11,002 දරණ වරෙන්තුව පිටකර ඇත.

කම, පොසියා ; මොහු වසී 1902 ක්වු අප්‍රේල් මස 3 වෙනි දින බදුල්ලේ මෙරහවන්සාදී වෙසාගෙන කිසිවක් සහ නිසන්ව උපකාර උපාංග කිසි දෙයකින්ද සොයාගන්නට කරුණුලාභ සිටී. රජකුරු සිංහල මිනිසෙකන් ; අගම, බුඩාගම ; වයස, අවුරුදු 40යි ; උස, අඩි 5යි ; අහල් 6යි ; ශරීරය, හිනිස, පාව, දුරු ; නාගේ, ලොකු ; දත්, හරිතාකාරය ; උඩුරැවුණු කිසිවක් ; උපන් ගම, දම්බවිති පලාතේ මල්පොත ; සාමාන්‍යයෙන් පදිංචි, මල්පොත ; නොගෙනවිට ගැවසෙන තැන්, බදුල්ල සහ හපුගලේ ; සහිත ලුපි දෙදෙනෙක් බදුල්ලේ පදිංචි ; කුඩු ඇතිකරගත් පිනාවන කිරිවන්තා කිසිකුරුණුවේ පදිංචි ; මල්පොත පුත්තා දරණ මොහු කොදුකාර අදහනවාය. බදුල්ලේ පොලීස් නඩුකාර තැන විසින් මොහු ඇල්ලීම පිණිස අඩික 11,002 දරණ වරෙන්තුව පිටකර ඇත.

කම, සහස්සකුරුණු කිරිබන්ධා ; මොහු වසී 1902 ක්වු අප්‍රේල් මස 16 වෙනි දින කහකොල්ලේ උඩ කුමුදුරුදේදී කොරකම් කලාය කිසි දෙයකින්ද සොයාගන්නට කරුණුලාභ සිටී. ගොසියම කුරු සිංහල මිනිසෙකන් ; අගම, බුඩාගම ; රකාව, කුරුණාමි ; වයස, අවුරුදු 18යි ; උස, අඩි 5යි ; ශරීරය, හිනිස ; පාව, දුරු ; පාවට හුරු ; නාගේ, කොටස ; ඇස්, බිත්තාරය, වටකුරු ; ඉසකෙස්, කහ, කොස්වන්තේ බැඳ ඇත ; රැවුණු ; කකුලක් කැලලක් ඇත ; උපන් ගම, මහපල කහන්වෙල ; සාමාන්‍යයෙන් පදිංචි, කහන්වෙල ; නොගෙනවිට ගැවසෙන තැන, බලන්ගොඩ ; අවිවාහකයා ; මහපලාතේ රෙජිස්ට් රි වන ගුරු. ඇම. පුදබන්ධා මොහු කොදුකාර අදහනවාය. බදුල්ලේ පොලීස් නඩුකාර තැන විසින් මොහු ඇල්ලීම පිණිස අඩික 11,013 දරණ වරෙන්තුව පිටකර ඇත.

කම, කොස්වන්තාගේ ඇල්ලීස් සිල්වා ; මොහු වසී 1902 ක්වු ජූනි මස 9 වෙනි දින කැල්ලපොර 10 වෙනි කනුව ලඟදී කනිස්කෙර්වට් ලාස්තිඋපාංග කිසි දෙයකින්ද සොයාගන්නට කරුණුලාභ සිටී. ලොගම කුරු සිංහල මිනිසෙකන් ; අගම, බුඩාගම ; රකාව, කුරුණාමි ; වයස, අවුරුදු 21යි ; උස, අඩි 5යි ; ශරීරය, මහාකන්ධ ; පාව, කහ ; දත්, හරිතාකාරය ; ඇස්, කහ, වචන, ඉසකෙස්, කහ, කොස්වන්තේ බැඳ ඇත ; උඩු රැවුණු ජික ; උපන් ගම, කොලඹ ලස්සපිටිය ; සාමාන්‍යයෙන් පදිංචි, කහවෙල්ල ; නොගෙනවිට ගැවසෙන තැන්, සිත්වන්තා ; අවිවාහකයා ; ලස්සපිටියේ සිත්වන්තා ; කොස්වන්තේ මොහුගේ සේදිරිස් සිල්වාද, ලස්සපිටියේ පොලීස් විදුනේද මොහු කොදුකාර අදහනවාය. පාහුරේ පොලීස් නඩුකාර තැන විසින් මොහු ඇල්ලීම පිණිස අඩික 12,712 දරණ වරෙන්තුව පිටකර ඇත.

කම, පෙරියන්වල්ලි ; මොහු වසී 1902 ක්වු ජූනි මස 16 වෙනි දින කිරිකුණුවේදී අඩික 10යි කොම ටාසේදී එළවෙත් සොරකම්කර වරද. හලවන් කුරු සිංහල මිනිසෙකන් ; හිස්සුකුණුකාරයා ; රකාව, කහ ; වයස, අවුරුදු 35යි ; උස, අඩි 4කුත් අහල් 3ක් පමණ ඇත ; පාව, කහ ; කට, පුළුස්ස ; දත්, හරි මිදිමට ඇත ; ඇස්, කහ, බිත්තාරය ; ඉසකෙස්, කහ, කුඩුමිසක් බැඳ ඇත ; උඩුරැවුණු, බස්බරුද ඇත ;

ලටත් සාහස, නිරිකුතාමලය; සාමාන්‍යයෙන් පදිංචි සාහස, අභික 10යේ නිරිකුතාමලය කොට්ඨාසය; හො
යෙක්වට ගැවෙයෙහ සාහ, පලවාදු, කිසිකය සහ තොවිච්ඡාදි; මොහුගේ සත් වල්ලිඅම්මෙහිය; එක ලම
යෙක් ඇත; අභික 1,721යේ රුවසියා පොලිස් කොස්සපල්වද, කරකුකේසු හුවර මුලාදුනියාවද, මොහුව හො
දව තේරුම් ඇත. නිරිකුතාමලේ පොලිස් හමුකාරකයා විසින් අභික 1,414 දරන වරන්තුව මොහු ඇල්ලීමට
හිමකර ඇත.

සා, පොතිසිස්දෙස්; මොහු වසී 1902 ක්වු ජුලි මස 3 වෙනි දින කොලුම් සන්තකස්තියමේදී විසාහස
සමකර වරද. මුඩාගමකාර සංකලයෙක්; රක්ෂාව, පත්විකිනිව; වසය, අවුරුදු 18ක් පමණ ඇත; උස, අභි
5යි, අඟල් 4යි; ගර්භ, මදක් සම්පූර්ණ; පාව, දුමුරුයි; නගය, පැහැලිය; කපාකරන විට ගොතකයි; දත්,
කපිච්ඡාදි ඇත; ඇස්, දුමුරුපාවයි, වචකුරුයි; ඉසකෙස්, කපිසි, කොට්ටි කපා ඇත; පසුවේ ලොකු කැල
ලක් ඇත; උපත් සාහස, කවුසස්තොට්ටි; හොයෙක්වට ගැවෙයෙහ සාහ, මිරියාකඩේ සහ පිටකොටුව; අම්
මාහසයා; රෙඩ්ලිස් මහතාට මොහුව හොදව තේරුම් ඇත; කොලුම් පොලිස් හමුකාරකයා විසින් අභික
76,409 දරන වරන්තුව මොහු ඇල්ලීමට පිටක ඇත.

ගැනීම්පා, සොරකම්කලා හොහොන් දඩාවගේ ගීතා.

සොරකම්කලා.

වසී 1902 ක්වු ජුලි මස 27 වෙනි දින උඩසියපත්තුවේ දිගුකැල වත්තෙන්: උස අභි 7½ක්ද, පලල අභි 2½ක්
ඇති පරන තුත්තාගත් කැලී 5ක්. අයිතිකාරයා, හසුක්වුල්ලේ වත්තේ ඇස්. ඩී. එලාර්ස්, සුප්පිවැන්
වත්වීමකයා.

වසී 1902 ක්වු ජුලි මස 1 වෙනි දින මහනුවර නිරිකුතාමලේ විදියේ තොමමර 55 දරණ හෙදර වැඩ
සාරදුමේ නිඛි: ලොකු ලීවර් මරලෝසු 1යි, Bee timepiece නමැති කුඩා මරලෝසු 1යි. අයිතිකාරයා, ඩී.
රෙහෙසිස්, මහනුවර මරලෝසු කාදක්කයා.

වසී 1902 ක්වු ජුලි මස 3 වෙනි දින පුස්කැල්ලාමේ හැටපාගේ ඉහලකොට්ඨාසයේ අයිතිකාරයාගේ හෙ
දර නිඛි: සුදු කාමිම් මේවිමරේදී 12යි, රතු මේවිම 4යි, සුදු මේවිම 8යි, සුදු කෝට් 2යි, පරණ කපිකෝට් 1යි,
රතු ලේසු 4යි, රත්රන් ඇවිට්ට් 3යි, රත්රන් අවිමසල් 1යි, රත්රන් තත්වකි තේවු 1යි, මුදලින් රුපියල්
20යි. අයිතිකාරයා, හසුක්වුල්ලේ මහනුවර මරලෝසු කාදක්කයා.

වසී 1902 ක්වු ජුලි මස 3 වෙනි දින පත්වල සාට්පල්වත්තේ මඩුවකින්: කිතිතිරකක්. අයිතිකාරයා,
පත්වල, මිහිලිවු. ජේ. ජී. බර්ඩ් මහතා.

වසී 1902 ක්වු ජුලි මස 4 වෙනි දින උතුරුබාවගම අයිතිකාරයාගේ ගරක්කාලෙන්: B. B. M. ගහ නිව
රන දරන රතු හොහෙක්. අයිතිකාරයා, උතුරුබාවගම, පසකොහිඟුරවිමෙහි දෙගු හාමිගෙල්.

වසී 1902 ක්වු ජුලි මස 5 වෙනි දින කුරුදුවත්තේ “ඇහිත්ඛරෝ කුසගම්” ගහ ඉඩමේ අයිතිකාරයාගේ
නිවසේ මුද්දගහ කාමරෙන්: රිදී කාසි රුපියල් 5ක්ද, තෝවිවුලින් රුපියල් 45ක්ද අඩංගු පසුම් 1ද, රත්රන්
කමිස බොහෝපත් 3ක්ද, රත්රන් ඇන්දන් බොහෝපත් 1ක් කෝ 2ද, එක පැත්තක සවහකක් සහ අන්ව ලාභ
මන්ද, අහිත් පැත්තේ පිත්තුරක් කොහොන් ඉසකෙස් රෙදක් ඇති හතරැස් රිදී ලොවාදු 1යි, වාගේ හලයක්
හා ලොකු රිදී හලයක් ඇති සාක්කුවේ පාවිච්චිකරන රිදී පිනියා 1යි, ඇඳුම් සවහත්කරන ලෝහ පැත්සල 1යි,
ගහ මිසිපහස කාසියක් ආසාර පිටරට් රිදී කාසි 1යි. අයිතිකාරයා, කුරුදුවත්තේ, පෝත් රෙජ්ට්ස් මහතා.

වසී 1902 ක්වු ජුලි මස 6 වෙනි දින කුරුදුවත්තේ කෝට්ටි ප්ලේස් එකේ අයිතිකාරයාගේ නිවස පස්ස
බරුදෙන්: දුමුරුපාව ඉරිමරේදී 1යි, සුදු, රතු සහ කපිපාව මේස කමිහිලි 1යි, රික්කෝ කරන්තවැස්ම 2යි,
ඉලාක්වුල් ප්ලේස් කරනලද මේසකැදි 1යි, ඉක්වුල් ප්ලේස් කරනලද තේහැදි 1යි. අයිතිකාරයා, කුරුදු
වත්තේ, මුහුණින් මහතා.

වසී 1902 ක්වු ජුලි මස 6 වෙනි දින ගලබොඩ පමකෝස් වත්තේ පිමේකර්ගේ බත්ගලාවේ නිඛි: පරණ
රතු මලාත්තෙට්ට් 1යි, පරණ කපිපාව අල්පැකා කෝට් 1යි, පරණ සුදු තුවාප් 1යි, ලී පෙට්ට් 1යි. අයිතිකාරයා,
ඩී. කෙස්දි මහත්මයා, පමකෝස් වත්තේ, ගලබොඩ.

වසී 1902 ක්වු ජුලි මස 8 වෙනි දින සාට්පලාගේ උඩුගම දුක්වලවත්තේ බංගලාවක නිඛි: M. P. ගහ
අකුරු සටහන් ඇති රිදී ලීවර් හත්පත් අත්වර්ලෝසු 1යි, F. H. D. ගහ අකුරු දෙපැත්තේ සුරුපු නිකල් අත්
මරලෝසු 1යි, අඟල් 2ක් දිග 4ක් පලල ඇති බෝලාකාර මිනිත්තුවාඩ් මට්ට් කරපු සාට්ට්ට් 1යි, නියපොතු කපන
කතුරු 1යි, පිනාකර කරන කුරුමිකුගේ රූපාකාර ඇති කතුරු 1යි, රිදී කාපු ලාමපු 1යි, මුදුන රිදීකාපු සබන්
බෝහල 1යි, ගහරේදී කාසිමත් කාදනලද තෝකාවරුත්තේ ගම්පට් 1යි, පිත්ත පමිකට් අමුහනලද රිදී ගැස්
පර 1ක් සහ රිදී දදල 1යි. අයිතිකාරයා, ඇස්. එම්. බේවිස් මහතා.

වසී 1902 ක්වු ජුලි මස 9 වෙනි දින කොටුවේ මැඩුස් බැත්තුවේ කන්තෝරු කාමරේ නිඛි: රිදී මප
ලාපු අභන් මරලෝසු 1යි, සුදු ලෝකදම්වැල් 1යි. අයිතිකාරයා, බිහිලී. ජී. ලැන්ඩ් මහත්මයා, කොටුවේ
මැඩුස් බැත්තුවේ.

ඉහත දනුම්පත් කාණ්ණ ගැණ.

වසී 1902 ක්වු ජුලි මස 4 වෙනි දින අභික 1,962 දරණ තොරුන් අල්ලන අනඛෙරේ ප්‍රසිඩ් කරතිබෙන ක්‍රිස්ති
ගස් රෆ්ස්ගේවු අල්ලන්ව යෙදුණේය.

වසී 1902 ක්වු ජුලි මස 4 වෙනි දින අභික 1,962 දරණ තොරුන් අල්ලන අනඛෙරේ ප්‍රසිඩ්කර
තිබෙන ඇ. ගංබි අල්ලන්ව යෙදුණේය.

වසී 1902 ක්වු ජුලි මස 4 වෙනි දින අභික 1,962 දරණ තොරුන් අල්ලන අනඛෙරේ ප්‍රසිඩ්කර තිබෙන
ජී. දෙගු මාර්ලිස් අල්ලන්ව යෙදුණේය.

වසී 1902 ක්වු ජුලි මස 4 වෙනි දින අභික 1,962 දරණ තොරුන් අල්ලන අනඛෙරේ ප්‍රසිඩ්කර තිබෙන
බිහිලී. මාර්ලිස් අල්ලන්ව යෙදුණේය.

වසී 1902 ක්වු ජුලි මස 4 වෙනි දින අභික 1,962 දරණ තොරුන් අල්ලන අනඛෙරේ ප්‍රසිඩ්කර තිබෙන
කොස්සිත්තගේ බිද්ට්ස් අල්ලන්ව යෙදුණේය.

பிடிக்கத்தேடுங் குற்றஞ்சாட்டப்படவார்களின் விபரம்.

தேவவந்தகெதரை வண்டியா கக02 ம் ஆண்டு சித்திரையிற் கந் உ, வதுளை மீருவத்தையில வேளி
வீடு வைத்திருந்ததாகவும் அதை நடப்பிக்கிறதற்கு உதவி செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவன்;
சிங்களவன்; வரும்பறைச் சாதியான்; புத்த சமயி; வயசு-சடு; உயரம்-டு அடி ச அங்குலம்; பருத்தவன்;
சிவலை; பெரிய மூக்கு; நேரிய பற்கள்; கறுத்த நீண்ட மயிர், கொண்டையாக முடியப்பட்டிருக்கிறத; தாடி-
கட்டையாக வெட்டப்பட்டிருக்கிறது; பிறந்தவிடம்-தம்பவனிப்பளாதையிலிருக்கும் இங்குதம; வசிக்ரு
மிடம்-இங்குருங்கமுல; ஊசாடுமிடங்கள்-டியாத்தலை, வண்டாரவலை, மாலம்பொத்தை; விவாகம்செய்தவ
ன்; மனைவியும் அ பிள்ளைகளும் இங்குருங்கமுலையிலிருக்கிறார்கள்; மச்சான்மார்-கொவ்வத்தக்கெதரை உக்
கா புஞ்சா; தாய்-பொல்காசறவக்கெதரை உவத்த; மால்பொத்தையிலிருக்கும் புஞ்சுதறயாவுக்கு இவனை
நல்லாய்த் தெரியும். வதுளைப் பொலீசு நீதவானிவனைப் பிடிக்கும்படி கக002 ம் இலக்க விருத்த விட்டி
ருக்கிறார்.

பொய்யா; கக02 ம் ஆண்டு சித்திரையிற் கந் உ, வதுளை மீருவத்தையில வேளி வீடு வைத்த எத்தி
னதாகவும் அது நடப்பிக்கிறதற்கு உதவிசெய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவன்; சிங்களவன்; இருட
சாதியான்; புத்த சமயி; வயசு-ச0; உயரம்-டுஇ அடி; மெல்லியவன்; சிவலை; பெரிய மூக்கு; நேரிய பற்
கள்; கறுத்த மயிர், கொண்டையாக முடியப்பட்டிருக்கிறது; மேலீசை புண்டி; பிறந்தவிடம்-மப்பலிவிப்
பளாதையிலிருக்கும் மால்பொத்தை; வசிக்ருமிடம்-மால்பொத்தை; ஊசாடுமிடங்கள்-வதுளை, எப்புத்தளை;
மனைவியும் இரண்டு பிள்ளைகளும்-வதுளையில சீவிக்கிறார்கள்; வளர்த்த தகப்பன்-திவித்தின, சிங்குதமேயில
சீவிக்கிறான்; மால்பொத்தையிலிருக்கும் புஞ்சு தறயாவுக்கு இவனை நல்லாய்த் தெரியும். வதுளைப் பொலீசு
நீதவான் இவனைப் பிடிக்கும்படி கக002, ம இலக்க விருத்த விட்டிருக்கிறார்.

காகத்தை வெள்ளக்கிரி வண்டா; கக02 ம் ஆண்டு சித்திரையிற் கந் உ, வதுளை எரவையிலிருக்கும்
உடுக்கும்பறைகெதரையில களவெடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவன்; சிங்களவன்; கொச்சைச் சாதியா
ன்; புத்த சமயி; தொழில்-கலி; வயசு-கடி; உயரம்-ஏறக்குறைய டு அடி; மெல்லியவன்; சிவலை; கட்டை
மூக்கு; முட்டைவடிவமான உருண்டைக் கண்கள்; கறுத்த மயிர், கொண்டையாக முடியப்பட்டிருக்கிறது;
தாடி-மீசை யில்லை; கால்களில் ஒன்றில தழுமுபுண்டு; பிறந்தவிடம்-மகாப்பொனையிலிருக்கும் காசாபெலை;
வசிக்ருமிடம்-ககாத்தவெலை; ஊசாடுமிடங்கள்-பலாங்கொடை; விவாகம் செய்யாதவன்; மகாப்பளாதை
றியில்திரூர் ஆர். எம். சதுவண்டாவுக்கு இவனை நல்லாய்த் தெரியும். வதுளைப் பொலீசு நீதவானிவனைப் பிடி
க்கும்படி கக002 ம் இலக்க விருத்த விட்டிருக்கிறார்.

யொன்விறனக்கே அலிஸ் சில்வா; கக02 ம் ஆண்டு ஆனிமீற் கந் உ, காலிவீதி 30க் கட்டையடியில்
பெண்டிரோம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவன்; சிங்களவன்; கலகம்ச் சாதியான்; புத்த சமயி;
தொழில்-கறவாக்கோதுபவன்; வயசு-உக; உயரம்-டு அடி; சாதாரணமான பறப்பமுடையவன்; தலவல்;
நேரிய பற்கள்; கறுத்த முட்டைவடிவமான கண்கள்; கறுத்த மயிர், கொண்டையாக முடியப்பட்டிருக்கிறது; ஒரு
மெல்லிய மேலீசைபுண்டு; பிறந்தவிடம்-கொழும்பு புலாசப்பத்தியா; வசிக்ருமிடம்-கருவமாதரை; ஊசாடு
மிடம்-பின்வத்தை; விவாகம் செய்யாதவன்; லாசப்பித்தியாவிலிருக்கும் சிந்தசில்வா இவனுக்கு ான்தவன்;
இலாசப்பித்தியாவிலிருக்கும் முனத்துங்கை சேதிரிஸ் சில்வாவுக்கும், அய்விடத்த பொலீசு விதான்க்கும்
இவனை நல்லாய்த் தெரியும். பாணந்துறைப் பொலீசு நீதவான் இவனைப் பிடிக்கும்படி கக02 ம் இலக்க
விருத்த விட்டிருக்கிறார்.

பாரியன் வல்லி; கக02 ம் ஆண்டு ஆனிமீற் கந் உ, திருக்கோணமலை பத்தாம் கம்பர் டிபிசனில்,
ஒரு வெள்ளாட்டைக் களவெடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவன்; தமிழன்; எனவன்; இந்த சமயி; தொ
ழில்-மரமேறி; வயசு-நடு; உயரம்-ஏறக்குறைய ச அடி இ அங்குலம்; கதவலை; சின்ன வாய்; நேரிய பற்
கள்; கறுத்த முட்டைவடிவமான கண்கள்; கறுத்த மயிர், குடும்பியாக முடியப்பட்டிருக்கிறது; மேலீசை
பும் கண்ணீசையுமுண்டு; பிறந்தவிடம்-திருக்கோணமலை; வசிக்ருமிடம்-திருக்கோணமலை 30 ம் டிபிசன்;
ஊசாடுமிடங்கள்-பலவட்டு, கிள்ளையா, நொற்சிக்குடை; விவாகஞ் செய்தவன்; ஒரு பிள்ளையுண்டு; மனைவி-
வள்ளியம்மை; எனக ம் இலக்க பொலீசுக் கொணத்தாப்பு இராணையாவுக்கும் டவுன் தலைமைக்காரன் கார்
த்திகேசுவுக்கும் இவனை நல்லாய்த் தெரியும். திருக்கோணமலைப் பொலீசு நீதவான் இவனைப் பிடிக்கும்படி
கக02 ம் இலக்க விருத்த விட்டிருக்கிறார்.

பொடிசிங்கோ; கக02 ம் ஆண்டு ஆடிமீற் கந் உ, கொழும்பு சிமோல் பாசில் எம்பிக்கத்தரோகம்
செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவன்; சிங்களவன்; புத்த சமயி; தொழில்-அப்ப; விக்கிறவன்; வயசு-
ஏறக்குறைய கடி; உயரம்-டு அடி ச அங்குலம்; நல்ல தேகமுடையவன்; சிவலை; தட்டை மூக்கு; பேசும்
பொழுது கொண்ணை; நேரிய பற்கள்; செங்கல்மக்களான வட்டக்கண்கள்; கறுத்த மயிர், கட்டையாக வெட்
டப்பட்டிருக்கிறது; ஞாங்கு முகம்; மார்பில் ஒரு தழுமுபுண்டு; பிறந்தவிடம்-எண்டி, எட்டுகாணத்தரோகம்;
ஊசாடுமிடங்கள்-மறியகடை, பிறக்கோட்டை; விவாகம் செய்யாதவன்; மெஸ்டர் நெற்சிக்கு இவனை நல்லாய்த்
தெரியும். கொழும்புப் பொலீசு நீதவான் இவனைப் பிடிக்கும்படி கக002 ம் இலக்க விருத்த விட்டிருக்கிறார்.

கனவுபோனது, காணாமற்போனது, அந்தை அணந்தபோனது.

கனவுபோனது.

கக02 ம் ஆண்டு ஆனிமீற் உளந் உ, உடிஸ்பத்து திருக்கலைத் தோட்டத்திலிருந்து; இ பனம் நகரத்தட்டு
கள், உயரம்-8 இ அடி அகலம் உடி அடி. சொந்தக்காரன், மெஸ்டர் என். டி. கண்ணலிஸ், கெய்கெழுதைத்
தோட்ட சுபிரிசுநென்டன், உடிஸ்பத்து.

கக02 ம் ஆண்டு ஆடிமீற் கந் உ, கண்டி திருக்கோணமலைவீதி 100 ம் இலக்க வீட்டில்; க மெஸ்வர்
கறிச்சமணிக்கூடு, க பீ மணிக்கூடு. சொந்தக்காரன், மெஸ்டர் பீ. நெசயிரே, கிசாரம் பனாதுபார்ப்பவன்,
கண்டி.

*கௌ ம் ஆண்டு ஆடிமீ கூர் உ, புசலாவை, நாயப்பினையில், சொந்தக்காரனுடைய வீட்டிலிருந்து : ௨௨ வெள்ளைக் கம்பிவேட்டிகள், ௪ சிவத்தவேட்டிகள், ௮ வெள்ளைவேட்டிகள், ௨ வெள்ளைக் கோட்டுகள், ௧ கறுத்த பளக்கோட்டு, ௪ சிவத்த கைத்துண்டிகள், ௧ பட்டு தங்க மணிகள், ௧ தங்க அட்டியல், ௧ கூட்டம் தங்க நாண்டறி, ௧௪ ரூபாய் ௨௦. சொந்தக்காரன், பளையிப்பன், கெற்கங்காணி, நாயப்பினை, புசலாவை.

கௌ ம் ஆண்டு ஆடிமீ கூர் உ, பான்வில்கு கத்தனத்தோட்டத்தில் ஒரு கொட்டிலிலிருந்து : ௧ அடைகண்ட. சொந்தக்காரன், மெஸ்டர் டபிள்யூ. ஜே. ஏ. பேட், பான்வில்கு.

கௌ ம் ஆண்டு ஆடிமீ கூர் உ, வத்தக்கம வடக்கு சொந்தக்காரனுடைய மாட்டுக்கொட்டிலிலிருந்து : B. B. M. ருதிகடப்பட்ட ஒரு சிவத்த கருத்துமாடு. சொந்தக்காரன், சயக்கொடி ஆரட்சிக்கே தொண்டியிரியேவாய்ப்பு, வத்தக்கம வடக்கு.

கௌ ம் ஆண்டு ஆடிமீ கூர் உ, கறுவாத்தோட்டம் எதிர்ப்பேறு கிறிசென்றில் சொந்தக்காரனுடைய படுக்கைகடறையிலிருந்து : கோட்டாக சது ரூபாயும், ரூபாயாக டு ரூபாயுமுள்ள ஒரு பொக்கம்புத்தகம், ௧ தங்கத்தேறிகள், ௧௪௪ அல்லது இரண்டு தங்கமும் தந்தமும்சேர்ந்த தெறிகள், ௧ படமும் மயிருமுள்ள ருதிரை கடைவகையப்பட்ட வெள்ளி லொக்கம்ரென்று, ஒரு பெரிய வெள்ளிக்கத்தியும், ஒரு சின்ன இரும்புக் கத்தியுமுள்ள வெள்ளிப் பேனைக்கத்தி ௧, உடுப்புகள் அடையாளம்பண்ணும் மெற்றல் பென்சில் ௧, இருபத்தைத்தேச ரூபாய் வடிவமுள்ள கப்பேரின்சில்வர்க் ௧௪௧. சொந்தக்காரன், மெஸ்டர் யோன் ரெஜேர்ஸ், கறுவாத்தோட்டம்.

கௌ ம் ஆண்டு ஆடிமீ கூர் உ, கறுவாத்தோட்டம் கோட்டன்பிளேசில் பின் விருந்தையிலிருந்து : ௧ சிவத்த வானில் மேசைச்சீலை, ௧ சிவத்த வெள்ளை கறுத்த வரிகள்விழுந்த மேசை இறக்க, ௨ நிக்கோ ஜைகள், ௧ நூல்க்கிரப்பினேற் கான்கி, ௧ இலக்கிரப்பினேற் தேக்கரண்டி. சொந்தக்காரன், மெஸ்டர் பிரண்டிஸ், கறுவாத்தோட்டம்.

கௌ ம் ஆண்டு ஆடிமீ கூர் உ, கலபொடை பாமாஸ்தோட்டத்தில் தேமேக்கருடைய வங்களாவி லிருந்து : ௧ பளம் சிவத்தபிளாக்கெற், ௧ பளம் கறுத்த அல்பக்கா கோட்டு, ௧ பளம் வெள்ளைத் துவாலை, ௧ மரப்பெட்டி. சொந்தக்காரன், மெஸ்டர் பி. கெத்தி, பமாஸ்தோட்டம். கலபொடை.

கௌ ம் ஆண்டு ஆடிமீ கூர் உ, காலி உறுக்கம தூணுவேல் தோட்டத்தில் வங்களாவி லிருந்து : பிற்பாகத்தில M. P. யுள்ள ௧ வெள்ளி லீவர்க் கனடிக் கடிக்காரம், இரண்டுபக்கங்களிலும் F. H. D. என்ற எழுத்துகள் கறையப்பட்டிருக்கும், ௧ நிக்கல கடிக்காரம், ௨ அங்குல நீட்பமும் ௪ அங்குல அகலமுமுள்ள ௧ வெள்ளி புரேச்சு, ௨ கூட்டம் கத்திரிக்கைகள், ௧ வெள்ளியூச்சு பூசப்பட்ட விளக்கு, வெள்ளியூச்சு முடியுள்ள ஒரு கோப்போத்தில, ௧ பெண்டினின் தோலபெட்டு, ௧ வெள்ளி பக்கினும் பெறுட்டி, ௧ வெள்ளித் தீதான், சொந்தக்காரன், எம். எச். டேவீஸ்.

கௌ ம் ஆண்டு ஆடிமீ கூர் உ, கோட்டையிலை மற்றிருஸ் பாங்கி ஆபீசிலிருந்து : ௧ நிக்கல பிளேற் கடிக்காரம், ௧ வெள்ளி மெறலை சங்கிலி. சொந்தக்காரன், மெஸ்டர் டபிள்யூ. ஈ. லாம்பி, மற்றிருஸ் பாங்கி, கோட்டை.

முன் அறிவித்தலைக்குறித்த விளம்பரங்கள்.

இரித்தியன் பேர்னாத்தோ; கௌ ம் ஆண்டு ஆடிமீ கூர் திகதியைக்கொண்ட கககௌ ம் இலக்க "கியூ எண்ட் கிறை" யில பிரசித்தப்படுத்திய இவன் பிடிக்கப்பட்டான்.

எம். ரோ; கௌ ம் ஆண்டு ஆடிமீ கூர் திகதியைக்கொண்ட கககௌ ம் இலக்க "கியூ எண்ட் கிறை" யில பிரசித்தப்படுத்திய இவன் பிடிக்கப்பட்டான்.

எ. தொர் சார்லிஸ்; கௌ ம் ஆண்டு ஆடிமீ கூர் திகதியைக்கொண்ட கககௌ ம் இலக்க "கியூ எண்ட் கிறை" யில பிரசித்தப்படுத்திய இவன் பிடிக்கப்பட்டான்.

டபிள்யூ. சார்லிஸ்; கௌ ம் ஆண்டு ஆடிமீ கூர் திகதியைக்கொண்ட கககௌ ம் இலக்க "கியூ எண்ட் கிறை" யில பிரசித்தப்படுத்திய இவன் பிடிக்கப்பட்டான்.

ரொசினக்கே ஒதிநிஸ்; கௌ ம் ஆண்டு ஆடிமீ கூர் திகதியைக்கொண்ட கககௌ ம் இலக்க "கியூ எண்ட் கிறை" யில பிரசித்தப்படுத்திய இவன் பிடிக்கப்பட்டான்.

Police Office,
Colombo, July 12, 1902.

O. R. TRANCHELL,
for Acting Inspector-General of Police.